[1978 மார்ச் 20

அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சம்பளம்.

*627 வினா— திரு செ. இராமலிங்கம்: மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கட்கு அவர்களது மாதாந்திர ஊதியத்தை நேரடியாக வங்கிகளில் அவர்களுடைய கணக்குகளில் போடும் முறையினை நடைமுறைப் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

திரு. செ. இராமலிங்கம்: தலைவர் அவர்களே, சில கல்லூரிகளில் மட்டும் இதுபோன்ற முறையில் ஊதியம் வழங்கப்படுகிறதாக அறிகிறேன். அதை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அமல் படுத்த அரசு முன்வருமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்து அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இப்போது அவர்கள் சம்பள விகிதங்களின்படி இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது ரூ. 1000-க்கு உச்ச சம்பளம் உள்ளவர்கள் தாங்களே சம்பளம் கருவூலத்திலிருந்து நேரிடையாகப் பெறுபவர்கள் எனவும், ரூ. 1,000-க்குக் குறைவாக உச்ச சம்பளம் உள்ளவர்கள் கல்லூரி அலுவலகத்தின் வழியாகச் சம்பளம் பெறுபவர்களாகவும் உள்ளனர். ரூபாய் ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெறும் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் தாங்களே கருவூலத்திலிருந்து நேரிடையாக சம்பளம் பெறுபவர்களாக இருப்பதால் அவர்களே தங்கள் சம்பளப் பட்டியல்களை தங்களுடைய வங்கிக் கணக்குகள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் இப்போது இருக்கிற நடைமுறை. இதிலே மாறுதல் செய்யும் நடவடிக்கை எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

திரு. ரா. கிருஷ்ணன் : தலைவர் அவர்களே, ஏற்கனவே மேற்கு வங்கத்திலே இதுபோன்ற கல்லூரிகளிலே, தனியார் கல்லூரிகளிலேயும் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்குகின்ற திட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே தனியார் கல்லூரிகளில் இப்படிச் செய்வதற்கு சட்டம் குறுக்கிடுவதாகக் கூறப்பட்டது. அதைப் போக்குகின்ற வகையில் அரசு அந்தக் கல்லூரிகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலே இந்தச் சம்பளத்தை நேரடியாக வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்?

1978 மார்ச் 20]

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவர் அவர்களே, இந்தப் பிரச்சினை எல்லாம் இப்போது அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அதுபற்றி முடிவெடுக்கும்போது இந்த மாமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

திரு. சி. ஆறுமுகம் : தலைவரவர்களே, அமைச்சர் பதில் தெரிவிக்கும்போது ரூ. 1,000 சம்பளம் பெறுகிறவர்கள் நேரடியாகச் சம்பளம் பெறலாம் என்று ஏற்கனவே பழைய உத்தரவு இருக்கிறது என்று சொன்னார்கள், அந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறவர்கள் என்பதற்குப் பதிலாக ரூ. 600–800 சம்பளம் வாங்குபவர்கள்கூட நேரடியாகப் பெறுவதற்கு வழி செய்ய அரசுக்கு ஏதேனும் உத்தேசம் உள்ளதா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, இப்போது அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு கருதுகிறது.

திரு. ஒ. சுப்பிரமணியன் : தலைவரவர்களே, அநேக தனியார் கல்லூரிகளில் சரிவர சம்பள பட்டுவாடா செய்யப்படவில்லை. பல மாதங்கள் பாக்கி இருக்கிறது. தனியார் பள்ளிகளில் இருப்பவர்களுக்கு முழுத் தொகையையும் அரசே கொடுப்பதால், அவர்கள் மேனேஜ்மென்ட் தயவில் இல்லாமல் இருக்கும் வகையில், கட்டாயமாக அவர்களுக்கு நேரடியாகச் சம்பளம் வழங்க அரசு முன் வருமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: அதுபற்றி தனிக் கேள்வி போட்டால் நல்லதாக இருக்கும். அதற்குள் அரசின் கருத்தையும் வெளியிட, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. க. மருதாசலம் : தலைவரவர்களே, ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் எத்தனை பேர், ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் வாங்கக்கூடியவர்கள் எவ்வளவு பேர் என்பதை அறிவிக்க இயலுமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம்: அது பற்றிய முழு விவரம் இங்கே இல்லை.

திரு. இரெ. இராசமாணிக்கம் : தலைவரவர்களே, இந்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளில் ஹையர் செகண்டரி கல்வி ஆரம்பிக்க உத்தேசித்து இருப்பதாகத் தெரிகிறது. அதற்காக ரூ. 25,000 பணம் செலுத்த வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆகவே, நிதிவசதி உள்ள ஒன்றியங்களில் இருந்து அதற்குப் பணம் கொடுக்க அரசு அனுமதிக்குமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : அது தனிக் கேள்வி போடவேண்டிய ஒன்றாகும்.

திரு. வி. கே. கோதண்டராமன் : தலைவரவர்களே, பல மாதங்களாகக் கொடுக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஒவ்வொரு தனியார் துறையில் நடத்தப்படுகிற கல்லூரிகளிலும் 5%, 10%, 20% வரையில் சம்பளம் மாதாமாதம் பிடித்துக் கொண்டு கொடுக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன. இதை அமைச்சர் அவர்கள்கூட பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள். நான் கேட்டிருக்கிறேன். ஆகவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை நிறுத்தக்கூடிய அளவிற்கு அமைச்சர் அவர்கள் முன்முயற்சி எடுப்பார்களா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, மூலக்கேள்விக்கு இது தொடர்புடையது அல்ல என்றாலும், என்னுடைய பேச்சிலே அவர் நம்பிக்கை வைக்கலாம் என்பதை மட்டும் இப்போது சொல்லிக்கொள்கிறேன்.

திரு. சி. ஆறுமுகம் : தலைவரவர்களே, புதிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசுத் துறையில் எத்தனை பள்ளிகள், தனியார் துறையில் எத்தனை பள்ளிகள் துவங்க இருக்கின்றன என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தனிக் கேள்வி போடவும்.

டாக்டர் கே. சமரசம் : தலைவரவர்களே, பொதுவாக மாண்புமிகு உறுப்பினர் திரு. வி.கே. கோதண்டராமன் அவர்கள் கூறியதுபோல் தனியார் கல்லூரிகளில் சம்பளப் பட்டுவாடா செய்வதில் தவறு இருப்பதை அரசு அறிந்து இருக்கும் நிலைமையில் எல்லாத் துறைகளிலும் உள்ள ஆசிரியர்களுக்குச் சரியான முறையில் சம்பளம் வழங்க பேங்க் சிஸ்டத்தை அறிவிக்க அரசு முன் வருமா?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தனியார் கல்லூரியைப் பற்றித் தனியாகக் கேள்வி கேட்க வேண்டும்.

திரு. துரை முத்துசாமி : தலைவரவர்களே, தமிழகத்திலே சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் 6 இடங்களில் கேள்வித் தாள்கள் மாறுதல் ஆகியிருப்பதால், அந்த மாணவர்களுக்கு வேறு தேர்வு நடத்தப்பெறுமா? அந்தத் தவறு ஏற்பட்டது தலைமையாசிரியர்களின் கவனக் குறைவாலா, அல்லது சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்தின் கவனக் குறைவாலா என்பதை அறியவிரும்புகிறேன்.

1978 மார்ச் 20]

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவரவர்களே, கல்வி மானியத்தின் மீது பேசிக் கொண்டு இருப்பது போல் கேள்விகள் போய்க் கொண்டு இருக்கின்றன என்பதை தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

திருச்சி மண்டல பொறியியற் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள்.

*628 வினா—திரு. செஞ்சி ந. இராமச்சந்திரன் : மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) திருச்சி மண்டல பொறியியற் கல்லூரி (Regional Engineering College)யில் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் மாலை நேர வகுப்பு (B.E.) க்கு சேர்க்க வேண்டும் என்ற விதி இருக்கிறதா?

(ஆ) ஆம் எனில், அந்த விதியை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) பொதுவாக திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியிலிருந்து 30 கிலோ மீட்டருக்கு அப்பால் வேலை செய்பவர்களை அக்கல்லூரி மாலை நேர வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இவ்விதி, மாலை நேர வகுப்பில் சேருவதற்கு வேண்டிய தகுதிகளில் (Qualification for admission) ஒன்றாக சேர்க்கப்படவில்லையானாலும், இப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பில் (Information and Instruction to Candidates) பொதுச் செய்தியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆ) இதுவரையில் 30 கிலோ மீட்டருக்கு அதிகமான சுற்றளவில் வேலை பார்க்கும் எவரும், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் நடத்தப்படும் பொறியியல் மாலை நேர வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

(முற்பகல் 9-20)

திரு. ரா. உமாநாத் : பேரவைத் தலைவரவர்களே, அந்த கல்லூரியினுடைய ரூல்ஸைப் பொறுத்தமட்டில், பார்ட் டைம் பி.இ. கோர்ஸ் 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தங்கக் கூடியவர், 3 ஆண்டு காலம் அனுபவம் உள்ளவர், தற்போது வேலையில் இருக்கிறவர் என்ற இந்த மூன்று கண்டிஷன்களிலும் தகுதி படைத்தவர்களை அட்மிட் செய்வது என்று பொதுவான விதி இருக்கிறது. இந்த விதியை மீறிய ஒரு கேஸ்கூட இல்லை என்று அமைச்சரவர்கள் சொன்னார்கள். பல கேஸ்கள் இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.